

- د [dāl] n. m. nom de la quatorzième lettre de l'alphabet pashto.
 د [dɛ́,də] prép. de; du; de la; des.
 دا [dā] pron. et adj. dém. 1. elle; la. 2. ce; cet; cette; ces.
 داباشي [dābāšf] n. m. contremaître.
 داخل [dāxel] adj. et n. m. intérieur.
 داخلول [dāxelawól] v. t. (comp.) faire entrer; inscrire; inclure; introduire.
 داخله [dāxelá] adj. inv. intérieur.
 داخلي [dāxelí] adj. inv. interne; intérieur.
 داخلېدل [dāxeledól] v. i. (comp.) entrer; s'inscrire; s'introduire.
 داد [dād] n. m. cri, clameur.
 داد [dād] n. m. 1. don; cadeau. 2. justice.
 دار [dār] n. m. potence.
 دارالانشأ [dārolenšā] n. f. secrétariat; chancellerie.
 دارالحكومه [dārolhokumá] n. f. bureau du préfet; préfecture.
 دارالسلطنه [dārolsaltaná] n. m. capitale.
 دارالعلوم [dārol'olúm] n. m. école religieuse.
 دارالفنون [dārolfunún] n. m. université; académie.
 دارالمجانين [dārolmajānín] n. m. maison d'aliénés, asile.
 دارالمساكين [dārolmasākín] n. m. hospice de pauvres.
 دارالوكاله [dārolwekālá] n. m. cabinet d'avocat.
 دارايي [dārāyi] n. f. propriété; richesse.
 دارو [dārú] n. m. pl. médicaments; remèdes.
 داره [dāra] n. f. jet; jaillissement; giclée.
 داره كول [dāra kawól] loc. verb. pisser; jaillir; gicler.
 داريال [dāryāl] n. m. tambourin.
 دارين [dārāyn] n. m. pl. ce monde et l'autre.

- دارې وهل [dāre wahəl] loc. verb. gicler.
 دارل [dāról] v. t. (simple) mordre.
 داره [dārá] n. f. 1. bande de voleurs. 2. pillage. 3. brigandage.
 داره مار [dāramār] n. m. bandit; gangster; brigand.
 دارې [dāre] n. m. pl. canines; des dents longues.
 داستان [dāstān] n. m. histoire; conte; légende; fable; anecdote; roman.
 داسی [dāse] adv. 1. ainsi; comme; pareil; tel. 2. tellement; si.
 داش [dāš] n. m. four; fournaise.
 دابست [dāšt] n. m. durabilité; solidité.
 داغ [dāy] n. m. 1. tache; cicatrice; marquage au fer rouge. 2. calomnie.
 داغل [dāyól] v. t. (simple) marquer au fer rouge.
 داغمه [dāymá] adj. inv. usagé; éraflé.
 دال [dāl] n. m. le nom de la lettre د .
 دال [dāl] n. m. gruau.
 دالان [dālān] n. m. 1. chambre sans mur de devant. 2. salon.
 دالچيني [dālčínf] n. m. pl. cannelle.
 دام [dām] n. m. piège; embûches; rets; traquenard.
 دام اېښودل [dām ešowdól] loc. verb. tendre un piège.
 دامان [dāmān] n. m. plaine.
 دانا [dānā] adj. inv. et n. m. sage; savant.
 دانگل [dāngəl] v. i. (simple) 1. sauter. 2. courir.
 دانگی دانگی [dāngedānge] adj. inv. déchiré en morceaux.
 دانه [dānā] n. f. 1. pièce. 2. graine; grain; pépin. 3. éruption (cutanée). 4. furoncle. 5. nourriture.
 داو [dāw] n. m. enchère; mise; enjeu.
 داوتي [dāwutí] n. m. chrysanthème.
 داوطلب [dāwtaláb] adj. et n. m. enchérisseur; volontaire; postulant; candidat.
 داوطلبی [dāwtalabí] n. f. enchère; appel d'offres.
 دايرة المعارف [dāyratolma'āréf] n. m. encyclopédie.
 داهرول [dāyerawól] v. t. (comp.) organiser; mettre en œuvre.

دایروی [dāyrawí] adj. inv. circulaire.
 دایره [dāyrá] n. f. cercle.
 دایک [dāyák] n. m. 1. dixième. 2. dîme.
 دایمی [dāymí] adj. inv. permanent; perpétuel.
 دایه [dāyá] n. f. 1. sage-femme. 2. nourrice.
 داییه [dāyí] n. f. 1. sage-femme. 2. nourrice. cf. دایه
 دبانده [dabānde] adv. en dehors; à l'extérieur.
 دبدبه [dabdabá] n. f. splendeur; pompe; gloire.
 دبلی [dabláy] n. m. boîte. cf. دبلی
 دبه [dabá] n. f. récipient pour conserver des produits huileux.
 دبی [dabáy] n. m. bâton.
 دپاره [dapāra] prép. pour.
 دجال [daǰāl] n. m. antéchrist.
 دجله [daǰlá] n. f. Tigre.
 دچار [dočār] adj. m. atteint; qui affronte.
 دخالت [daxālát] n. m. ingérence.
 دخانیات [doxānyāt] n. m. pl. tabac.
 دخل [dāxəl] n. m. 1. revenu; gain; profit. 2. caisse de boutique.
 دخول [doxúl] n. m. entrée; pénétration; introduction.
 دخیل [daxíl] adj. m. impliqué.
 در [dar] n. m. porte.
 در [dor] n. m. perle.
 در [dar] directionnel de deuxième personne : pronom faible (toi, vous), adverbe.
 (oriente le procès vers le ou les interlocuteurs) ou préverbe.
 درانه [drānás] adj. m. pl. lourds; respectés; estimés. cf. دروند
 درب [drab] n. m. 1. bruit d'éroulement. 2. splendeur. 3. moisissure.
 دربار [darbār] n. m. cour.
 درباری [darbārí] adj. inv. homme de cour; courtisan.
 دربجن [drabǰán] adj. m. moisi.
 دربچه [darbačá] n. f. lucarne.

درتلل [dartlól] v. i. (comp.) aller (vers toi, vous).
 درجن [darǰán] n. m. douzaine.
 درجول [darǰawól] v. t. (comp.) inscrire; insérer.
 درجه [daraǰá] n. f. degré; grade; classe; rang; catégorie.
 درجه بندی [daraǰabandí] n. f. classification; graduation.
 درجه لرونکی [daraǰalarúnkay] adj. m. gradué; gradé.
 درچل [darčál] adj. m. successif; mis en route.
 درخ~ [darj] rad. prés. 1 de درتلل
 درخواست [darxwāst] n. m. demande; sollicitation.
 درد [dard] n. m. douleur; peine; souffrance; mal.
 دردمن [dardmán] adj. et n. m. souffrant; affligé.
 دردول [dardawól] v. t. (simple) faire souffrir; faire mal.
 دردېدل [dardedól] v. i. (simple) souffrir; avoir mal.
 درز [darz] n. m. fente.
 درزی [darzí] n. m. couturier; tailleur.
 درس [dars] n. m. leçon; étude; enseignement.
 درست [drəst] adj. m. entier; tout.
 درست [drost] adj. m. juste; correct; vrai; exact.
 درسی [darsí] adj. inv. qui se rapporte à l'enseignement.
 درش~ [dárš] rad. prés. 2 de درتلل
 درشته [dróšta] n. f. mélange de luzerne et de paille.
 درشل [daršál] n. m. seuil.
 درغلا~ [daráyl] rad. pass. 2 de درتلل
 درغلی [daryalı] n. f. fraude.
 درک [darák] n. m. trace; signe.
 درک [dark] n. m. perception; compréhension.
 درکول [darkawól] v. t. (comp.) comprendre; percevoir.
 درکول [dərkwawól] v. t. (comp.) donner.
 درکېدل [darkedól] v. i. (comp.) être compris.
 درگا [dargā] n. f. embrasure de porte; seuil.

درگه [dárğa] n. f. roseau.
 درلودل [dərłodól] v. t. (simple) avoir; posséder.
 درمان [darmān] n. m. remède; traitement; cure.
 درمسال [daramsāl] n. m. édifice culturel (hindouisme).
 درمل [darmál] n. m. médicament; remède.
 درملتون [darmaltún] n. m. pharmacie.
 درمند [dərmánd] n. m. monceau de récolte.
 درناوی [dranāwáy] n. m. respect; hommage; vénération.
 درنیت [dranóšt] n. m. 1. respect. 2. dignité. 3. lourdeur.
 درنگ [drang] n. m. pause; délai; retard.
 درنول [drənowól] v. t. (comp.) alourdir.
 درنه [draná] adj. f. lourde; respectée; estimée. cf. دروند
 درنبدل [drənedól] v. i. (comp.) s'alourdir.
 دروازه [darwāzā] n. f. porte; portail.
 دروازه وان [darwāzawān] n. m. gardien; concierge.
 درواغ [darwāy] n. m. mensonge; menterie.
 درواغجن [darwāyǰán] adj. m. mensonger; faux; menteur.
 درواغ ویل [darwāy wayəl] loc. verb. mentir.
 دروزگر [drozǰár] n. m. menuisier; charpentier.
 دروسته ~ [dárwast] rad. pass. de دروستل
 دروستل [darwastól] v. i. (comp.) mener; emmener; transporter (vers vous).
 دروغ [droy] n. m. mensonge; menterie. cf. درواغ
 درول ~ [dárwal] rad. prés. de دروستل
 درول [darawól] v. t. (simple) arrêter; stopper; ériger; tenir debout.
 دروند [drund] adj. m. (irrég.) 1. lourd. 2. estimé; respecté.
 دروندوالی [dründwālay] n. m. lourdeur.
 دروه [droh] n. f. fraude; tromperie; tricherie.
 دروی [dérway] n. m. 1. roseau. 2. flûte.
 دروېزگر [dərwezgár] n. m. mendiant.
 دروېزه [dərwezā] n. f. mendicité.

دروېزه کول [dərweza kawól] loc. verb. mendier.
 دروېش [darweš] n. m. derviche.
 درويشت [dərwišt] adj. num. vingt-trois.
 دره [dará] n. f. vallée.
 دره [dorá] n. f. fouet.
 دري [darí] n. f. une des langues officielles de l'Afghanistan.
 درې [dre] adj. num. trois.
 درياب [daryāb] n. m. fleuve; rivière; océan.
 دريال [daryāl] n. m. tambourin.
 دريخ [daríj] n. m. 1. tribune; estrade. 2. position; point de vue.
 درې څنډې [drecónḡay] n. m. triangle.
 درېدل [daredól] v. i. (simple) 1. s'arrêter. 2. rester. 3. se lever. 4. attendre.
 درېش [dreš] impér. arrête-toi !; stop !
 درېشي [dreši] n. f. costume, complet.
 درېغ [drey] n. m. refus.
 درېغول [dreyawól] v. t. (comp.) refuser.
 درېغی [dréyay] interj. hélas !; dommage !
 درېگون [dregún] adj. m. pl. triple; tripartite; trois fois.
 درېم [dreyám] adj. m. troisième.
 دريه [daryá] n. m. tambourin. cf. دريال
 درېمگړی [dreyəmgóray] n. m. médiateur; arbitre.
 درېمه خور [dreyámoxor] n. f. cinquième mois de l'année lunaire.
 دره [dára] n. f. 1. tableau. 2. planche. 3. porte.
 درې [daršy] n. f. unité de mesure équivalant à 4416,25 grammes.
 درې [daršy] n. f. pl. papier d'or ou d'argent pour embellir la mariée.
 درې وړې [dárəware] adj. inv. brisé en morceau; fracassé; volé en éclats.
 دسپلین [deseplín] n. m. discipline.
 دسپنه [dəspaná] n. f. truelle.
 دستاوېز [dastāwéz] n. m. document; preuve; bon.
 دستخط [dəstxát] n. m. signature.

دستخطول [dəstxátawól] v. t. (comp.) signer.
 دسترخوان [dəstarxān] n. m. nappe.
 دسترس [dəstrás] n. m. 1. portée; accès. 2. disponibilité.
 دستك [dəsták] n. m. plançon; plantard.
 دستكش [dəstkaš] n. m. gant.
 دستگاه [dəstgā] n. f. appareil; système; engin; machine.
 دستگیر [dəstgír] n. m. béquille (de porte).
 دستور [dastúr] n. m. 1. coutume; habitude; tradition. 2. instruction; directive.
 دستور ورکول [dastur warkawól] loc. verb. donner des directives.
 دسته [dastá] n. f. bande.
 دستي [dəstí] adv. immédiatement; tout de suite.
 دستخط [dəsxát] n. m. signature. cf. دستخط
 دسره [desára] adv. jamais.
 دسره [dəsára] adv. 1. re-; encore une fois. 2. du début.
 دسكله [dəskalá] n. f. gant.
 دسلاپ [dəslāp] n. m. première vente de la journée.
 دسمال [dəsmāl] n. m. mouchoir; essuie-main; serviette.
 دسماله [dəsmāla] n. f. pansement.
 دسيسه [dəsisá] n. f. complot; intrigue; manigance; machination.
 دښت [dašt] n. m. désert; steppe.
 دښته [dašta] n. m. désert; steppe. cf. دښت
 دوښمن [došmán] n. m. ennemi. cf. دوښمن
 دوښمني [došmaní] n. f. inimitié; animosité; hostilité.
 دعا [do‘ā] n. f. prière; bénédiction; invocation.
 دعاكول [do‘ā kawól] loc. verb. prier; bénir; invoquer.
 دعوا [da‘wā] n. f. procès; revendication; dispute; litige. cf. دعوه
 دعوت [da‘wát] n. m. invitation; banquet; réception.
 دعوتول [da‘watawól] v. t. (comp.) inviter.
 دعوتېدل [da‘watedól] v. i. (comp.) être invité.
 دعوه [da‘wá] n. f. procès; revendication; dispute; litige.

دعوه كول [da‘wa kawól] loc. verb. intenter un procès; ester en justice.
 دغسې [dayáse] adv. 1. comme ça; ainsi. 2. tellement; si.
 دغلته [dáyalta] adv. ici; par ici.
 دغو [dáyo] pron. et adj. dém. 1. ils; elles. 2. ces; celles.
 دغومره [dayúmra] adv. tant; autant.
 دغونه [dáɣuna] adv. tant; autant.
 دغه [dáɣa] adj. dém. ce; cette.
 دغه [dəɣó] pron. il; lui.
 دغوی [dəɣúy] pron. ils, elles, eux.
 دغی [dəɣé] pron. elle.
 دفاع [defā] n. f. défense.
 دفاعي [defā‘í] adj. inv. défensif.
 دفتر [daftár] n. m. 1. bureau. 2. livre de comptes. 3. registre.
 دفع [dáfa] n. f. répulsion; action de repousser.
 دفع كول [dáfa kawól] v. t. (comp.) repousser.
 دفعتاً [daf‘atán] adv. soudainement; d'un coup.
 دفن [dáfn] adj. et n. m. enterré; enseveli; inhumé; enterrement.
 دفن كول [dáfn kawól] v. t. (comp.) enterrer.
 دقت [deqát] n. m. 1. attention. 2. précision, soin.
 دقیق [daqíq] adj. m. pl. précis; exact; minutieux; méticuleux; fin.
 دقیقه [daqiqá] n. f. minute.
 دك [dak] n. m. 1. cause. 2. prétexte.
 دكان [dokān] n. m. boutique; échoppe.
 دكاندار [dokāndār] n. m. boutiquier.
 دگل [dagól] v. t. (simple) réprimander; reprocher.
 دل [dal] n. m. grua.
 دلاسا [delāsā] adj. inv. réconforté.
 دلاساكول [delāsākawól] v. t. (comp.) réconforter.
 دلال [dalāl] n. m. courtier; commissionnaire; entremetteur.
 دلېر [delbár] n. m. bien-aimé; petit ami.

دلته [dálta] adv. ici; par ici.
 دلچسپ [delčásp] adj. m. intéressant; sympathique; désirable.
 دلچسپي [delčaspí] n. f. intérêt.
 دلده [daldá] n. f. gruaud cuit.
 دلريا [delrobā] n. f. 1. instrument de musique. 2. bien-aimée.
 دلو [dalwá] n. f. onzième mois de l'année solaire; Verseau.
 دله [dalá] adj. et n. m. cocu.
 دلي [daláy] n. f. meule de foin.
 دليل [dalíl] n. m. argument; raison.
 دم [dam] n. m. moment; instant.
 دم [dam] n. m. 1. soufflet; soufflet de forge. 2. souffle. 3. charme; incantation.
 دم [dam] n. m. infusion (thé); cuit à feu doux (riz).
 دمول [damawól] v. t. (comp.) charmer; prononcer une formule magique.
 دمول [damawól] v. t. (comp.) infuser; cuire à feu doux.
 دمېدل [damedól] v. i. (comp.) être infusé; être cuit à la vapeur ou à feu doux.
 دماغ [damāy] n. m. 1. cerveau. 2. vanité; arrogance.
 دماغه [damāyá] n. f. cap.
 دمپوره [damburá] n. f. instrument de musique à deux cordes pincées.
 دم په دم [dámpeđam] adv. incessamment.
 دمخه [d(ə,e)móxa] adv. avant; antérieurement.
 دملاتير [demlātir] n. m. rachis lombaire.
 دملاغابسي [demlāyāšay] n. m. vertèbre lombaire.
 دملامري [demlāmarəy] n. f. vertèbre.
 دمه [dáma] n. f. 1. repos; pause. 2. respiration. 3. âme.
 دنامه غوتي [denāməywoṭəy] n. f. ombilic.
 دنداسه [dandāsá] n. f. écorce de noyer que l'on utilise pour se nettoyer les dents.
 دنده [dánda] n. f. devoir; mission.
 دنګ [dang] adj. m. haut; élevé; éminent.
 دنګه [dangá] n. f. bande.
 دنګول [dangawól] v. t. (simple) faire fuir.

دننه [d(ə,e)nóna] adv. dedans; à l'intérieur.
 دنيا [donyā] n. f. 1. monde. 2. richesse; argent.
 دنياداره [donyādārā] adj. inv. riche; fortuné.
 دنيايي [donyāyi] adj. inv. 1. mondial. 2. profane.
 دنياوي [donyawí] adj. inv. 1. mondial. 2. profane. cf. دنيايي
 دنيا [daṇyā] n. f. pl. coriandre
 دو [daw] n. m. enchère; mise; enjeu. cf. داو
 دوا [dawā] n. f. médicament; remède.
 دواخانه [dawāxānā] n. f. pharmacie.
 دواړه [dawāra] adv. du coup, sans délai.
 دواړه [dwāra] adj. inv. les deux; tous les deux.
 دواساز [dawāsāz] n. m. pharmacien.
 دوام [dawām] n. m. continuité; durabilité.
 دوامداره [dawāmdāra] adj. inv. durable; continu.
 دوباره [dubārā] adv. re -; bis; une seconde fois; de nouveau; encore; derechef.
 دوبي [dóbay] n. m. été.
 دوبي [dobí] n. m. blanchisseur.
 دوچنده [dučánda] adj. inv. double.
 دود [dod] n. m. coutume; rite; tradition; règle; méthode.
 دود [dud] n. m. fumée.
 دودګش [dudkáš] n. m. conduit de fumée; cheminée.
 دودګن [dudgán] adj. m. enfumé; qui a une odeur de fumée.
 دودول [dudawól] v. t. (comp.) fumer; brûler.
 دور [dawr] n. m. rotation; tour, époque.
 دور [dāwər] n. m. mur.
 دوران [dawrān] n. m. 1. époque; période. 2. circulation; rotation.
 دوراندهش [durandéš] adj. m. prévoyant.
 دوراندهشي [durandéší] n. f. prévoyance.
 دوربين [durbín] n. m. jumelles; télescope; longue-vue.
 دورخه [durcós] n. f. lucarne; petite fenêtre.

دورگه [duragá] adj. inv. hybride; mulâtre.
دورنگه [durangá] adj. inv. bicolore; dichromatique.
دورنما [durnamā] n. f. perspective; arrière-plan; panorama.
دوره [dawrá] n. f. 1. période; époque; âge. 2. tour; cycle.
دوري [dóre] adv. là; là-bas.
دوري [dúri] adv. ici; par ici.
دور [dur] n. m. fabricant de kilim.
دورن [durán] adj. et n. m. poussiéreux.
دورول [durawól] v. t. (simple) saupoudrer.
دوره [dúra] n. f. poussière.
دوره [dúra] n. f. vantardise.
دورهدل [duredól] v. i. (simple) se disperser comme la poussière.
دوزخ [dozáx] n. m. enfer; géhenne.
دوزخي [dozaxí] adj. inv. infernal; damné.
دوست [dost] n. m. ami.
دوستانه [dostānā] adj. inv. et adv. amical; amicalement.
دوستي [dostí] n. f. amitié.
دوسيه [dosyá] n. f. 1. dossier. 2. procès.
دوشنبه [dúšanba] n. f. lundi.
دوښما [doṣā] n. f. sirop très concentré. cf. خوښما
دوښمن [duṣmán] n. m. ennemi. cf. دښمن
دو طرفه [dutarafá] adj. inv. bilatéral; réciproque.
دوك [duk] n. m. 1. colère. 2. affliction.
دوك [duk] n. m. broche.
دوكان [dukān] n. m. boutique; échoppe.
دوكاندار [dukāndār] n. m. boutiquier.
دوكړه [dukṛá] n. f. sorte de petit tambour.
دوكه [doká] n. f. tromperie; tricherie.
دوك [dug] n. m. 1. fumée. 2. colère.
دولت [dawlát] n. m. 1. état. 2. richesse.

دولتمن [dawlatmán] n. m. riche; fortuné.
دولتي [dawlatí] adj. inv. étatique; gouvernemental.
دومره [dúmra] adv. tant; autant.
دونه [dúna] adv. tant; autant.
دووس [dowús] adj. et n. m. cocu; lâche.
دوولس [dwólas] adj. num. douze.
دوه [dwa] adj. num. deux.
دوه اړخيز [dwaarxíz] adj. m. bilatéral.
دوه ژبي [dwažəbay] adj. m. qui a un double langage.
دوه ژبيز [dwažəbíz] adj. m. bilingue.
دوه سوه [dwasáwa] adj. num. deux cents.
دوهم [dwahám] adj. num. deuxième.
دوه مخي [dwaməxay] adj. et n. m. hypocrite; tricheur.
دوهمه خور [dwahəmaxor] n. f. quatrième mois de l'année lunaire.
دوهي [duhóy] n. f. 1. endroit où les derviches allument le feu. 2. braise.
دوی [duy] pron. pers. de troisième personne du pluriel direct (ils; elles; les).
دويم [dwayám] adj. num. deuxième. cf. دوهم
ده [də] pron. pers. de troisième personne du singulier oblique (il). cf. دی
دهاتي [dehātí] adj. inv. paysan; villageois.
دهر [dáhər] n. m. monde, nature.
دهري [dahrí] adj. inv. matérialiste; athée; impie.
دهشت [dahšát] n. m. terreur; transe.
دهقان [dehqān] n. m. fermier; paysan.
دی [day] pron. pers. de troisième pers. du singulier masculin direct (il; le).
دې [de] clitique pers. de deuxième pers. (tu; te) ou possessif (ton; ta; tes).
دې [de] pron. pers. de troisième pers. du singulier oblique (il, elle).
دې [de] particule d'injonction: sert à exprimer l'ordre aux première et troisième personne.
ديارلس [dyārlas] adj. num. treize.
ديانت [deyānát] n. m. 1. religion. 2. religiosité; piété.

دیپلوم [diplóm] n. m. diplôme.
 دید [did] n. m. vision; vue.
 دیدار [didār] n. m. rencontre; entrevue; visite.
 دېرش [derš] adj. num. trente.
 دیرلس [dyarlás] adj. num. treize.
 دېره [derá] n. f. chambre d'ami; résidence, terrasse.
 دېسي [desí] adj. inv. de mauvaise qualité; faux.
 دېغ [dey] adj. m. triste.
 دېکه [deká] n. f. secousse.
 دېکلی [deglý] n. m. marmite. cf. دېک
 دېگ [deg] n. m. marmite.
 دېگان [degān] n. m. tadjik.
 دېگی [degáy] n. m. casserole.
 دېمه [daymá] adj. inv. culture sèche.
 دین [din] n. m. religion.
 دین [dayn] n. m. dette; redevance.
 دینار [dinār] n. m. dinar.
 دینداره [dindāra] adj. inv. pieux; religieux.
 دېو [dew] n. m. ogre; géant; monstre.
 دېوال [dewāl] n. m. mur, muraille.
 دېوان [dewān] n. m. recueil (de poème).

ډ

ډ [ḍal] n. m. nom de la quinzième lettre de l'alphabet pashto.
 ډاډ [ḍāḍ] n. m. le fait de rassurer.
 ډاډ کېرته [ḍāḍgeróna] n. m. le fait de rassurer. cf. ډاډ
 ډاډ ورکول [ḍāḍ warkawól] loc. verb. rassurer.
 ډاډه [ḍāḍá] adj. inv. rassuré.
 ډاډه [ḍāḍa] n. m. épi grillé (blé, maïs, etc.).
 ډاډه کول [ḍāḍa kawól] loc. verb. griller (blés, maïs).
 ډار [ḍār] n. m. peur; crainte; frayeur; phobie; panique; terreur.
 ډارن [ḍārán] adj. m. peureux.
 ډارول [ḍārawól] v. t. (simple) effrayer.
 ډارېدل [ḍāredól] v. i. (simple) avoir peur.
 ډاکټر [ḍāktár] n. m. médecin.
 ډاکو [ḍākú] n. m. bandit.
 ډاکه [ḍāká] n. f. mousseline.
 ډاکه [ḍāká] n. f. assaut surprise; raid.
 ډاگ [ḍāg] n. m. poste.
 ډاگ [ḍāg] n. m. désert; steppe; terrain vague.
 ډاگي [ḍāgí] n. m. facteur.
 ډال [ḍāl] n. m. le nom de la lettre ډ.
 ډال [ḍāl] n. m. bouclier.
 ډالر [ḍālár] n. m. dollar.
 ډانډس [ḍāndés] n. m. carde; archet à carder.
 ډانگ [ḍāng] n. m. gourdin; trique.
 ډانگه يي [ḍāngayí] adj. inv. voyou.
 ډب [ḍab] n. m. coup.
 ډب [ḍab] n. m. orgueil; fierté. cf. ډپ